



**வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும்
தவணைப் பரீட்சை; மார்ச் - 2020**

Conducted by Field Work Centre, Thondaimanaru
in Collaboration with Provincial Department of Education
Northern Province
Term Examination, March- 2020

தரம் :- 12 (2021)

வணிகக்கல்வி

புள்ளித்திட்டம்

பகுதி I

விடைகள்

- | | | |
|------|-------|-------|
| 1) 3 | 6) 2 | 11) 4 |
| 2) 4 | 7) 3 | 12) 5 |
| 3) 3 | 8) 5 | 13) 2 |
| 4) 1 | 9) 4 | 14) 5 |
| 5) 2 | 10) 1 | 15) 1 |

- 16) அ) நேர் உற்பத்தி, மிகை உற்பத்தி
ஆ) முதலாம் நிலை, கைத்தொழில் துறை
- 17) அ) சமூகப்பொறுப்பு, ஒழுக்க முறைமை / ஒழுக்க விழுமியக் கோவை
ஆ) மாகாணசபை, உள்ளூராட்சி நிறுவனங்கள்
- 18) அ) அகரீதியான, புற ரீதியான
ஆ) அரசு கூட்டுத்தாபனங்கள், அரசு கம்பனிகள், உள்ளூராட்சி வணிக அமைப்புகள்.
- 19) அ) கூட்டுறவு வணிகம், வணிக முறைக்கான முயற்சியாண்மை,
முயற்சியாண்மை, புதிது புனைதல் / புத்தாக்கம்
- 20) அ) இலங்கை சிறிய மற்றும் நடுத்தரளவு கைத்தொழில் சபை (SLCSMI)
ஆ) வைப்பு தொடர்பான சேவை
கடன் தொடர்பான சேவை
- 21) 1. பண்டமாற்று
2. பணப்பாவனை
3. கைத்தொழில் புரட்சி
4. தகவல் பொருளாதாரம்
- 22) A – வாடிக்கையாளர்
B – ஊழியர்
C – சமூகம்
D – உரிமையாளர்

- 23) **நேர்வரி** **நேரில்வரி**
1. நிறுத்தி வைத்தல் வரி
 2. மூலதன இலாபத்தின் மீதான வரி
 1. சுங்கவரி
 2. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி
- 24) **தனியாளரிமை வணிகம்**
1. வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனி
 2. பங்குடைமை வணிகம்
 3. வெளிநாட்டு கம்பனிகள்
- 25) **பரிமாற்று ஊடகமொன்றாக கருமமாற்றுதல் (A Medium of Exchange)**
1. பெறுமதிகளை அளவிடும் அளவீட்டுக் கருவியொன்றாக கருமமாற்றுதல் (Standard of value)
 2. பெறுமானத் திரட்டாக கருமமாற்றுதல் (Store of value)
 3. பிற்போடப்பட்ட கொடுப்பனவு ஊடகமொன்றாகக் கருமமாற்றுதல். (Differed Payments)

பகுதி - II

- 01) i) **மனித தேவை, விருப்பங்களை நிறைவு செய்தல்**
1. வளங்களுக்கு பெறுமதி சேர்த்தல்
- (2x1=2 புள்ளிகள்)
- ii) **மாற்றமடையும் சிக்கலான தேவைகளை நிறைவு செய்தல்.**
1. புத்துருவாக்கம் (வேறுபட்ட வடிவமைப்புக்களை உருவாக்கல்)
 2. வேலைவாய்ப்பு
- (ஏதாவது இரண்டு விடயங்களை உள்ளடக்கிய விளக்கத்திற்கு 2 புள்ளிகள்)
- iii) **அனுகூலம் :-**
- அதிக நுகர்வோரைப் பெறமுடிதல்
 - சந்தைகள் விரிவடைதல்
 - கிரயங்கள் குறைவடைதல்
 - சந்தையில் இலகுவாக நுழையமுடிதல்
 - ஊழியர் எண்ணிக்கையினை குறைக்க முடிதல்
 - 24/7 கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளல்.
- (2x ½ =1 புள்ளி)

பிரதிகூலம் :-

- ஆரம்ப செலவு அதிகம்
- நுகர்வோருக்கு நம்பிக்கை இன்மை
- பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை
- சட்டசிக்கல்கள்
- தொழில்நுட்பதடை
- கொடுப்பனவு பிரச்சினைகள்

(2x ½ =1 புள்ளி)

- iv) நிலம் :- விகாஷின் வணிகம் அமைந்துள்ள கட்டடத்திற்கான நிலம்.
 உழைப்பு :- உதவியாளர்களின் உடல், உள ரீதியான உழைப்பு
 தகவல்கள் :- ● வைபவங்களுக்கேற்ப வடிவமைப்புக்களை மேற்கொள்ளல்.
 ● நவீன முறையியலான வடிவமைப்புத் தொடர்பான தகவல்கள்
 அறிவு :- ● வேறுபட்ட வடிவமைப்புக்களை உருவாக்கும் அறிவு.
 ● ஊழியர்களின் திறன்கள்

(4x½ =2 புள்ளிகள்)

- v) 1. வாடிக்கையாளர்
 (விழாக்கள், நிகழ்ச்சிகள், வைபவங்களை நடாத்துபவர்கள்)
2. வழங்குநர்
 (மலர் செண்டுகள், மற்றும் ஏனைய அலங்கார வளைவுகளை உருவாக்க உதவும் உபகரணங்கள், பொருட்களை வழங்குவோர்)
3. போட்டியாளர்
 (ஏனைய விழா மேடை அலங்கரிப்பாளர்கள்)
4. சந்தையில் பிரவேசிக்க எதிர்பார்க்கும் புதிய வணிகர்கள்
 (எதிர்காலத்தில் குறிப்பிட்ட தொழிலில் புகுவதற்கு விரும்புவோர்)

(4x½ =2 புள்ளிகள்)

- 02) i) 1. பொருளாதார நிலைபேறான அபிவிருத்தி
 (Economic Sustainable development)
 2. சூழல் நிலைபேறான பாதுகாப்பு
 (Environment Sustainable Protection)
 3. சமூக நிலைபேறான அபிவிருத்தி
 (Social Sustainable development)

(மூன்று குறிப்பிட 2 புள்ளிகள்)
 (இரண்டு குறிப்பிட 1 புள்ளி)
 (ஒன்று குறிப்பிட ½ புள்ளி)

- ii) 1. பொருளாதார விருத்தியும், நிலைப்பாடும்
 2. வினைத்திறனான பயன்பாடு (வளம்)
 3. போட்டி நிலைமை (நியாயமான வகையில்)
 4. உற்பத்தியும் நுகர்வும்
 5. பூரண வேலைவாய்ப்பு
 6. சர்வதேச வியாபாரம்

(4x½ =2 புள்ளிகள்)

- iii) 1. மீள் சுழற்சி (Recycle)
 2. மீள் பாவனை (Reuse)
 3. பாவனையைக் குறைத்தல் (Reduce)
 4. மீள் உருவாக்கம் (Replace)

- iv) 1. தரமான பொருட்கள், சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளருக்கு நியாயம் கிடைக்கப் பெறுவதுடன், அதன் மூலம் வணிகம் தொடர்பில் நம்பிக்கை உயர்வடையும்
 2. சந்தைப்படுத்தல் ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் வணிகத்தின் நிலைப்புத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதுடன் போட்டி நிலைமைக்கு சிறப்பாக முகம் கொடுக்க முடிதல்.

3. கணக்கீட்டு ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் நிதி மோசடிகள் முறைகேடுகள் என்பவற்றை தவிர்த்துக் கொள்ள முடிதல்.
4. மனிதவள ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் ஊழியர்களிடையே இனம், குலம், சமயம், பால் தொடர்பாக இடம் பெறும் அசாதாரண நிலைமைகளை தவிர்க்க முடிதல்.

v) மாணவர்களால் வழங்கப்படும் இரண்டு பொருத்தமான ஒழுக்க விழுமியங்களுக்கான உதாரணம் (2x1=2 புள்ளிகள்)

- 03) i) 1. பொருளாதார வளர்ச்சி / அபிவிருத்தி
2. பூராண வேலைவாய்ப்பு மட்டம்
3. நியாயமான வருமானப்பரம்பல்

(2x1=2 புள்ளிகள்)

- ii) 1. அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை உரியவாறு செலுத்துதல்
2. தமது உற்பத்திக்கு உள்நாட்டு வளங்களை பயன்படுத்துதல்
3. அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளை பின்பற்றுதல்.
4. அரசினால் விதிக்கப்படும் சட்டங்களை பின்பற்றுதல்
5. வேலைவாய்ப்பிற்கு பங்களிப்புச் செய்தல்

(மேற்கூறிய விடயங்களை உள்ளடக்கிய விளக்கத்திற்கு 2 புள்ளிகள்)

- iii) 1. இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை அறவிடுவதன் காரணமாக வாக்கீசன் போன்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் பாதுகாக்கப்படும்.
2. அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு செய்வதனால் வணிக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

(2x1=2 புள்ளிகள்)

- iv) வணிக வங்கிகள் தாம் வழங்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கும் போது வாக்கீசன் போன்ற வணிகர்கள் குறைந்த வட்டியில் இலகுவாக கடன்களை பெறமுடியும். இதனால் வாக்கீசனின் வணிகத்தின் முதலீடு அதிகரித்து, உற்பத்தி அதிகரித்து வணிகங்களை விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

(மேற்கூறிய விடயங்களை உள்ளடக்கிய பூராண விளக்கத்திற்கு 2 புள்ளிகள்)

- v) 1. போட்டிகளுக்கு சிறப்பாக முகம் கொடுக்க முடியும்.
2. SLS குறியீடுகளற்ற உற்பத்தி நிறுவனங்களையும் விட அனுசூலமான நிலைமையொன்றினை பெற முடியும்.
3. நுகர்வோர் முறைப்பாடுகளை குறைக்க முடியும்.
4. சந்தைப் பங்கை விரிவுபடுத்த முடிதல்.
5. தர நியமங்களினுள் நுகர்வோர் தேவைகள், சட்டத்தேவைகள் என்பன உள்ளடக்கப்படுவதனால் உற்பத்தி தொடர்பில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மட்டம் உயர்வடைதல்.
6. விரயமடைதல் குறைவடைந்து வினைதிறன் அதிகரித்தல்.
7. நிறுவனம் தொடர்பில் நல்ல பிரதி விம்பம் உருவாகி ஊழியர்களின் எண்ணக் கோலங்கள் விருத்தியடைதல்.

(4x ½ = 2 புள்ளிகள்)

பகுதி - II

- 04) i) A – தனியாளரிமை வணிகம்
B – பங்குடைமை வணிகம்
C – பட்டியலிடப்பட்ட பொதுக் கம்பனி
D – வரையறுக்கப்பட்ட தனிக்கம்பனி.

(4x ½ = 2 புள்ளிகள்)

- ii) 1. இலகுவாக ஆரம்பிக்க முடிதல்
2. சகல இலாபங்களும் உரிமையாளருக்கு கிடைக்கப்பெறல்
3. சுதந்திரமாக தீர்மானமெடுக்க முடிதல்
4. காணப்படுகின்ற சட்டதிட்டங்களும், பிரமாணங்களும் குறைவாகவிருத்தல்
5. வணிகத் தகவல்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்
6. வணிகத்தை இலகுவாக கலைக்க முடிதல்.
7. வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்புகளை மேற்கொள்ள முடிதல்.
8. நிர்வாகம் இலகுவாக இருத்தல்.

(4x ½ = 2 புள்ளிகள்)

- iii) 1. நட்ப்பொறுப்பு பரவலாக்கப்பட்டிருத்தல்
2. பங்குடைமை உறுதி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டிருத்தல்.
3. அதிக மூலதனத்தை திரட்டக்கூடியதாகவிருத்தல்
4. பலரது திறன்கள், திறமைகளை ஒன்றிணைக்கக் கூடிய வணிகமாகக் காணப்படல்.
5. வேறு பொருத்தமான விடை

(2x1=2 புள்ளிகள்)

- iv) 1. கம்பனிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட சுயாதீன நிறுவனமொன்றாக இருத்தல்.
2. கம்பனியொன்று அதன் பங்குதாரர்களிலிருந்து. வேறுபட்ட சட்டரீதியான அலகொன்றாக இருத்தல்.
3. தொடர்ச்சியான வாழ்தன்மை எனும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டிருத்தல்.
4. பங்குதாரர்களின் நட்ப்பொறுப்பு வரையறுக்கப்பட்டதாகவிருத்தல்.
5. முகாமையானது இயக்குநர் சபையினூடாக மேற்கொள்ளப்படல்

(4x ½ = 2 புள்ளிகள்)

- v) A – சேகரம் புத்தக விற்பனை நிலையம்.

B – சிவா அன்ட் சகோதரர்கள்

(2x1= 2 புள்ளிகள்)

- 05) i) மனித தேவை விருப்பங்களை இனங்கண்டு அவற்றை நிறைவு செய்வதற்காக இடர்களை முகாமை செய்து புத்தாக்கங்களை உருவாக்குகின்ற செயன்முறை முயற்சியாண்மை ஆகும்.

மனித தேவை, விருப்பங்களை நிறைவு செய்வதற்காக பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் மற்றும் அதனுடன் இணைந்த கருமங்கள் வணிகம் எனப்படும்.

முயற்சியாண்மையினூடாகவும், வணிகங்களினூடாகவும் மனித தேவை விருப்பங்களை நிறைவு செய்வதற்காக பொருட்கள் சேவைகள் உற்பத்தி செய்வதுடன் அதனுடன் இணைந்த சேவைகளையும் மேற்கொள்ளப்படுகின்றது.

சகல முயற்சியாண்மைகளும், வணிகங்களாக இருப்பதுடன் சகல வணிகங்களும் முயற்சியாண்மை அல்ல. அதே போன்று முயற்சியாண்மையின் இறுதி விளைவு வணிகம் ஆகும்.

(மேற்கூறிய விடயங்களை உள்ளடக்கிய பூரணமான விளக்கத்திற்கு 2 புள்ளிகள்)

- ii) 1. புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாகுதல்.
 2. வருமான சந்தர்ப்பங்கள் உருவாகுதல்
 3. புதிய பொருட்கள், சேவைகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகுதல்.
 4. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல்.
 5. பிரதேச வளங்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படல்
 6. புதிய சந்தைகள் விருத்தியடையும்.

(4x ½ = 2 புள்ளிகள்)

- iii) 1. இடர்களை ஏற்பதற்கான விருப்பம் (Willingness to take risk)
 2. ஆக்கத்திறன் (Creativity)
 3. அர்ப்பணிப்பு (Commitment)
 4. தன்னம்பிக்கை (Self-confidence)
 5. தற்சார்பு (Self reliance)

- iv) 1. தலைமைத்துவத் திறன் (Leadership Skills)
 2. ஆளிடத்தொடர்புத்திறன் (Interpersonal Skills)
 3. தொடர்பாடல் திறன் (Communication Skills)
 4. அடிப்படை முகாமைத்துவத் திறன் (Basic Management Skills)

(4x ½ = 2 புள்ளிகள்)

- v) 1. முதலிடப்பட்ட மூலதனத்தின் அளவு
 2. ஈடுபடுத்தியுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை
 3. பயன்படுத்தும் சக்தி
 4. வருடாந்த புறழ்வு

(4x ½ = 2 புள்ளிகள்)

- 06) i) 1. குறைந்த மூலதனத்துடன் ஆரம்பிக்கலாம்.
 2. எந்த இடத்திலும் ஆரம்பிக்கக்கூடியதாகவிருத்தல்
 3. தமது திறமையை முழு அளவில் பயன்படுத்த முடியும்
 4. அர்ப்பணிப்பின் மூலம் இலாபம் பெறக்கூடிய தன்மை காணப்படல்.
 5. வரையறுக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் காணப்படல்
 6. ஏனையோரால் ஆரம்பிக்க முடியாத வணிகங்களை ஆரம்பிக்க முடிதல்.
 7. அரசு ஊக்குவிப்புக்களை பெற முடிதல்
 8. சுயதிருப்தி காரணமாக

(4x ½ = 2 புள்ளிகள்)

- ii) நிதி ரீதியான ஊக்குவிப்பு
 1. குறுங்கால நீண்டகாலக் கடன்கள்.
 2. நிதி ரீதியான கடன்கள்.
 3. வரிச்சலுகை.
 4. மீள் நிதியிடல் வசதிகள்

(4x ½ = 2 புள்ளிகள்)

- iii) 1. கால, சேமிப்பு வைப்புக்களை பொறுப்பேற்றல்.
 2. பல்வேறு துறைகளின் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல்.
 3. கம்பனிகளின் பங்கு வழங்கலின் போது உறுதிப்பொறுப்பளித்தல் கருமங்களில் ஈடுபடல்
 4. குத்தகை வசதிகளை வழங்குதல்
 5. முகாமைத்துவ ஆலோசனைச் சேவைகளை வழங்கல்

(4x ½ = 2 புள்ளிகள்)

- iv)
1. நாணயக் கொள்கை / பணக் கொள்கையினை நெறிப்படுத்தல்.
 2. வெளிநாட்டு நாணய மாற்றுக் கொள்கையினை நெறிப்படுத்தல்.
 3. இலங்கையின் சட்டரீதியான வெளிநாட்டு ஒதுக்க முகாமைத்துவம்.
 4. வங்கி, வங்கியல்லாத நிறுவனங்களின் மேற்பார்வையாளராக தொழிற்படல்.
 5. அரசின் பொருளாதார ஆலோசகராகவும், வங்கியாளராகவும் நிதிப் பிரதிநிதியாகவும் தொழிற்படல்.
 6. மத்திய வங்கியில் தீர்ப்பனவு கணக்குகளை பேணிச் செல்லும் வணிக வங்கிக்கும், ஆரம்ப வணிகர்களுக்கும் தீர்ப்பனவு மற்றும் தீர்வக வசதிகளை வழங்குதல்.


(4x ½ = 2 புள்ளிகள்)

- v)
- வங்கி மேலதிகப் பற்று என்பது வங்கி நடைமுறைக் கணக்கிலுள்ள மீதியைவிடக் கூடுதலாகக் குறிப்பிட்டளவு வரை காசோலை வழங்குவதற்கு வணிக வங்கிகளினால் வழங்கப்படுகின்ற அனுமதியைக் குறிக்கும்.

வங்கிக்கடன் என்பது குறிப்பிட்ட வட்டி வீதத்தில் பெற்றுக் கொள்ளப்படுகின்ற கடன்தொகையாகக் காணப்படுவதுடன் அதற்குரிய வட்டியுடன் மீளச் செலுத்தும் நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்து வங்கியொன்றினால் வழங்கப்படுகின்ற பணத்தொகையைக் குறிக்கும்.

மேலதிகப்பற்று வசதியினைப் பெறுவதற்கு நடைமுறைக் கணக்கொன்று கட்டாயமாக இருத்தல் வேண்டும். வங்கிக் கடனை பெற்றுக்கொள்ள நடைமுறைக் கணக்கொன்று தேவையற்றது.

(2 புள்ளிகள்)



agaram.lk